



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை -600 018. தொலைபேசி எண்.24347590

ஆணைநாள் – 05.11.2020

முன்னிலை

**திரு.ச.முத்துராஜ், பி.ஏ., பி.எல்.,
மாநிலத் தகவல் ஆணையர்**

வழக்கு எண்.SA 294/D/2019

திரு. ச. கோவிந்தன்

--- மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர் /

முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்,

--- பொது அதிகார அமைப்பு

முதன்மை கல்வி அலுவலகம், திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம் - 9.

பார்வை:

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)-ன்கீழ் மனு செய்த நாள்	02.10.2018
பொதுத் தகவல் அலுவலர் பதில் அளித்த நாள்	20.12.2018
பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவின் நாள்	21.11.2018
பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் நாள்	07.01.2019

ஆணை

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை செய்ய இயலாததால், இன்று (22.10.2020) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மனுதாரரின் மனுவில் தொலைபேசி / அலைபேசி எண் குறிப்பிடப்படாததால் இன்றைய விசாரணையில் அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை. பொதுத்தகவல் அலுவலர் திரு. டைட்டஸ், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், முதன்மைக்கல்வி அலுவலகம், திருநெல்வேலி மாவட்டம் இன்றைய தொலைபேசி விசாரணையில் பங்கேற்றார்.

2. மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் திருநெல்வேலி மாவட்டம், முதன்மைக்கல்வி அலுவலகப் பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில், 01.01.2018 முதல் 01.10.2018 வரை தங்கள் அலுவலக அதிகாரிகள்

தனியார் பள்ளிகளின் மீது மேற்கொண்ட ஆய்வுகள் குறித்த முழு விவரம், 01.01.2017 முதல் 01.10.2018 வரை தங்கள் அலுவலகத்தில் பணியாற்றிய அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் Service Record Book குறித்த விவரம், 01.01.2018 முதல் 01.10.2018 வரை தங்கள் அலுவலகத்தில் தனியார் பள்ளிகளின் விதிமுறை மீறல்கள் குறித்து பெறப்பட்ட புகார் மனுக்கள் மற்றும் புகார் மனுவின் மீது மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய விவரம், உள்ளிட்ட விவரங்களை மொத்தம் 5 இனங்களில் ஆவண நகல்கள் மற்றும் தகவல்களாக வழங்கக் கோரியுள்ளார்.

3. மனுதாரர் மேற்குறிப்பிட்டவாறு தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1) மற்றும் 19(3)-ன் கீழான தனது முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (05.11.2020) தொலைபேசி வாயிலான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையில் பங்கேற்ற பொதுத் தகவல் அலுவலர் மனுதாரருக்கு ஏற்கனவே தகவல்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார். மனுதாரரின் மனுவில் தொலைபேசி / அலைபேசி எண் குறிப்பிடப்படாததால் இன்றைய விசாரணையில் அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை.

5. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையின் முடிவில், மனுதாரரை தொடர்பு கொள்ள இயலாத நிலையில், மனுதாரர் மனுவில் கோரியுள்ள தகவல்களை மீண்டும் பரிசீலனை செய்து உரிய தகவல்களை இவ்வாணை கிடைக்கப்பெற்ற பதினைந்து நாட்களுக்குள் மனுதாரருக்கு வழங்க திருநெல்வேலி மாவட்ட பொதுத் தகவல் அலுவலருக்கு உத்திரவிடப்பட்டு, இம்மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை இவ்வாணையம் இத்துடன் முடித்துக் கொள்கிறது.

ஓம்/- (சு. முத்துராஜ்)
மாநிலத் தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண்.SA 294/D/2019

பெறுநர்

பொது அதிகார அமைப்பு:-

பொதுத் தகவல் அலுவலர் /

முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்,

முதன்மை கல்வி அலுவலகம், திருநெல்வேலி - 9.

மனுதாரர்:-

திரு. ச. கோவிந்தன்,

எண்.19, சிவன்கோவில் வடக்குரதவீதி,

பாளையங்கோட்டை,

திருநெல்வேலி மாவட்டம் - 627 002.